நேற்று மாண்புமிகு அமைச்சர் அவர்கள் கொண்டு வந்திருப்பது சட்டத்தினுடைய திருத்தங்கள். சட்டத்தினுடைய திருத்தங்களில் அது லைசன்ஸ் முறையா, ஏலம் முறையா என்பது வராது. அது ரூலில் வரும். விவாதத்தின்பொழுது, என்ன, என்ன ஆலோசனைகள் அவை சொல்கிறதோ, அவற்றை கருத்திலே கொண்டு பிறகு முடிவெடுக்கப்படும்.

ஆ. பேரவை நடவடிக்கைகளின் சுருக்க வெளியீடு.

திரு. சோ. அழகர்சாமி : பேரவைத் தலைவர் அவர்களே, இன்று தமிழ்நாடு சட்டமன்ற நடவடிக்கைகளின் சுருக்க வெளியீடு என்று சொல்லக்கூடிய வெளியீட்டிலே நேற்று நடந்த சம்பவங்களிலே முழுமையாக ஒரு கட்சியே விடப்பட்டிருக்கிறது. எங்கள் கட்சியின் சார்பிலே மாண்புமிகு உறுப்பினர் திரு. கருப்பையா அவர்கள் பேசியது ஒன்றுமே வராமல், அதெல்லாம் விடப்பட்டிருப்பதற்கு என்ன காரணம்? எப்படி விடுபட்டது? அவர் 15 நிமிடம் பேசியிருக்கிறார்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : விசாரிக்கிறேன். என்னுடைய கவனத்திற்கு மாண்புமிகு உறுப்பினர் திரு. கருப்பையா அவர்கள் கொண்டுவந்தார்கள். அதைத் திருத்துவதற்காக ஏற்பாடுகளைச் செய்யும்படி என்னுடைய அலுவலகத்திற்கு ஆணை பிறப்பித்திருக்கிறேன்.

இ. உறுப்பினர்களின் தொலைபேசி ஆண்டுக் கட்டணத்தை அரசு ஏற்பது.

திரு. இரெ. இராசமாணிக்கம் : பேரவைத் தலைவர் அவர்களே, இந்த மன்றத்தில் நம்முடைய நிதியமைச்சர் அவர்கள், மாநிலச் சட்டமன்றம் என்ற தலைப்பின்மீது சென்ற முறை பேசுகிற பொழுது, உறுப்பினர்கள் வைத்திருக்கக்கூடிய தொலைபேசிகளுடைய ஆண்டுக் கட்டணத்தை, வாடகையை அரசாங்கம் செலுத்தும் என்று அறிவித்தார்கள். இதுவரை, அந்தத் தொகையைச் செலுத்தாமல், உறுப்பினர்கள் உடனடியாகச் செலுத்த வேண்டுமென்று நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்களே, அதை அரசு செலுத்துமா, அல்லது உறுப்பினர்கள் செலுத்த வேண்டுமா என்பதை இப்பொழுது அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : உறுப்பினர், மாண்புமிகு நிதியமைச்சரிடத்திலே, நேரடியாகக் கடிதம் எழுதிக் கொடுக்கலாம்.

திரு. ப. பொன்னுரங்கம் : இது 6 மாதத்திற்கு மேலாகிறது. அதற்கு இன்னும் எஃபெக்ட் கொடுக்கவில்லையென்றால் என்ன அர்த்தம்?

மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அதுபற்றிய விவரம் எதுவுமே தெரிவிக்கின்ற நிலையிலே இப்பொழுது நான் இல்லை. மாண்பு மிகு உறுப்பினர் அதுபற்றிய குறிப்புகளை என்னிடம் தரும்படி யாகக் கேட்டுக்கொள்கிறேன். நான் என்ன சொன்னேன், என்ன முடிவெடுக்கப்பட்டது? என்னை மீறி நடக்கிற நிலைமை ஏற்படு மானால், அந்தத் தடையை நீக்கி, அந்த முறை ஏற்படுவதற்கு முயற்சி செய்யலாம்.

3. ஒத்திவைப்புத் தீர்மானம்.

பேசின்பிரிட்ஜ் அனல் மின் நிலையத்தில் தீ விபத்து.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: திருவாளர்கள், பி. சொரணம், கே. ரமணி, ரா. உமாநாத், ஆர். கிருஷ்ணன், கே. ஆர். சுந்தரம், சு. பாலன், பெ. சு. திருவேங்கடம், என். எஸ். வி. சித்தன், மு. அம்பிகாபதி, எஸ். சிவசாமி, பொ. உத்திராபதி, டி. கே. நல்லப்பன், ஏ. டி. கருப்பையா, மற்றும் ப. பொன்னு ரங்கம் ஆகியோர் ''வடசென்னையிலுள்ள பேசின் பிரிட்ஜ் அனல் மின் நிலையத்தில் 6–4–81 அன்று ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் ரூ. 1 கோடிக்கு மேல் சேதம் ஏற்பட்டுள்ளதாலும், இளநிலைப் பொறியாளர் மற்றும் ஐவர் படுகாயம் அடைந்துள்ளதாலும் மின் உற்பத்தி தடைப்பட்டுள்ளதாலும் அப்பகுதி மக்களிடையே எழுந்துள்ள பதட்ட நிலை குறித்து, விவாதிக்க, பேரவையின் இதர அலுவல்களை ஒத்திவைக்க வேண்டும'' என்ற தீர் மானத் த மொழிய, என் அனுமதி கேட்டு அறிவிப்புகள் கொடுத் துள்ளனர். இது எப்படி அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந் தது என்பது குறித்து அவர்கள் மிகச் சுருக்கமாகக் கூறும்படி கேட்டுக் கொள்கிறேன்.

*திரு. பி. ஈஸ்வரமூர்த்தி என்கிற சொரணம் : பேரவைத் தலைவர் அவர்களே, சமீபத்திலே வட சென்னையில் இருக்கக் கூடிய பேசின் பிரிட்ஜினுடைய அனல் மின் நிலையம் தீ பிடித் திருக்கிறது. தீ பிடித்ததனுடைய விளைவாக ரூ. 1 கோடிக்கு மேல் மெஷின்கள் எல்லாம் பழுதடைந்திருக்கின்றன. அந்தத் தீ பிடித்த உடனே, உடனடியாக, அதை அணைப்பதற்காக, காலாகாலத்தில் செய்யப்பட வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்படா ததன் விளைவாக, தீ பரவலாக பரவி, ½ மணி நேரத்திற்குப் பிறகு, தீயணைப்பு நிலையம் செயல்பட்டு, அதற்குப்பிறகு தீ அணைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஏற்கெனவே, பேசின் பிரிட்ஜிலும் அதைச் சுற்றுப் புறத்திலும் பல தொழிற் சாலைகள் இருக்கின்றன. அந்த வட்டாரத்திலே அப்படிப்பட்ட பெரிய தொழிற்சாலைகள் இருக்கிறபொழுது, ஒரு பெரிய தீ அணைப்பு நிலையம் இருக்கிறதா, இல்லையா என்ற சந்தேகம் கூடப் பலமாக ஏற்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, சமீ